[11th February 1959

(ஆ) மெயின் லைனில் இண்டோ—ஸிலோன் எக்ஸ்பிரஸைத் தவிர வேறு எக்ஸ்பிரஸ் வண்டி இல்லாததால் வண்டியில் நெரிசலைத் தவிர்க்க இன்னொரு எக்ஸ்பிரஸ்வண்டி விட அரசாங்கம் மத்திய ரயில் இலாகாவை வற்புறுத்த உத்தேசமுண்டா?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : (a) No, Sir.

(b) No, Sir.

SRI A. VEDARATHNAM : இந்த வண்டிகளில் உள்ள நெரிசலைக் குறைப்பதற்கு அரசாங்கம் என்ன முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறது? நாகூர், காரைக்குடிக்கு போகும் வண்டியில் ஸீட்ஸ் 10 நாட்களுக்கு முன்னதாகவே ரிசர்வ் செய்து விடுகிறார்கள். ஆகவே, அதற்கு என்ன முயற்சி எடுத்துக்கொள்ளப்படும்.

THE HON. SRI M. BHAKTAVATSALAM : ஸோனல் ரெயில்வே சபை என்று ஒன்றிருக்கிறது. அதில் இந்த மன்றத்தின் பிரதிநிதிகள் கூட இருக்கிறார்கள். அவர்கள் தான் இதைப்பற்றி கவனிக்கவேண்டும்.

Water Supply Scheme

* 238 Q.—SRI S. LAZAR : Will the Hon. the Minister for Revenue be pleased to state—

(a) whether the Government have sanctioned any scheme for protected water-supply to the guinea-worm areas in the Tiruchirappalli district under the National Water Supply and Sanitation scheme ;

(b) the details thereof;

(c) when it will be completed and the area declared free from guinea-worm and

(d) whether sanitary arrangements also will be looked into in such areas?

THE HON. SRI M. A. MANICKAVELU : (a) to (d) No special scheme for the provision of water supply or drainage has been formulated for the guinea-worm infected areas; but priority is given for provision for water-supply to the effected villages under the various programmes for the provision of water supply.

SRI S. LAZAR : தேசிய நீர் வழங்கும் திட்டம் அங்கு அமுலுக்கு கொண்டு வந்து நடத்தப்படுமா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : அந்த ஜில்லாவில் அமுலில் இருக்கிறது. The scheme costs Rs. 2,73,000 recurring and Rs. 95,000 non-recurring. The incidence of guinea worm disease at the end of the two-year period will be brought down to a hypo-endemic level. Depending upon the actual results, a maintenance programme will have to be drawn up thereafter for the areas with a view to the ultimate eradication of the disease. Details of the scheme drawn up by the Director of Public Health have been communicated to the Government of India, and they have been requested to meet half the cost of the programme. Their reply in the matter is awaited.